The Jatina Catholic Guardian. கத்தோலிக்குப் பாதுகாவலன்.

PUBLISHED EVERY SATURDAY.

"Bisi Bominus enstodierit eibitatem frustra bigilat qui enstodit eam."

கையொப்பவிகிதம் .ரு.ச தபால் செலவு { இலங்கைக்கு..1-00 இந்தியாவுக்கு.1-00 விளம்பர விகிதம் 12 வரிக்குள் வரி-க-க்கு..... 12-க்குமேற்படில் வரி க-ச்கு 10 கால் கொலத்தைக்கு (28 வரி.)300 அரைக்கொலத்துக்கு...... 5-00 முக்காற் கொலத்துக்கு. 7-00 ஒருகலத்து ச்கு 9-00

VOL.

Tree fourths of a column7-00 One column9-00

JAFFNA, SATURDAY NOVEMBER 18TH' 1893

NC44

CHURCH NOTICE.

Sunday 19th November 1893. At the Cathedral 5. 30 A. M. 7. 00 A. M. 9. 00 A. M. 5. 15 P. M. Ben'ediction
AT ST. JAMES'

Celegraphic Summary

Riections

New York, November, 8th.—In the United States State elections the Democrats bereight completely defeated in the State of New York.

Mr. Mackinley has been elected Governor of Obio by a large majority.

Defeat of the Matabeles.

London, November 10th.—A despatch from Fort Salisbury states that the columns under Majors Forbes and Wilson have again been stacked in the lasger by a force of Matabeles numbering 10,000 men, which was defeated after an engagement lasting an hour. The loss on the Matabele side was 1,000 men, whilst the English loss wass three kilded and seen wounded. The columns after blowing up their magazines and burning their kraals,

An ultimatum has been sent to Lobengula calling on him to surrender, oth rwise our troops will pursen his followers.

Mr. Gladstone on the Matabele Question.

London, November 10th.—In the House of Commons last night Mr. Labouchere inised a debate on the Matabele question, and vehemently attacked the Chartered Company, accusing it of filibustering and awindling, Mr. Gladstone condemned Mr, Labouchere's violence, and accepted the responsibility of the war. He highly enlogised Mr. Rhodes and said that, as Levengula and his men had refused to abstain from raids, war was rendered inevitable.

Morocco to indemnify Spain.

Madrid, November 9th.—A note has been re-

Ny eulogised Mr. Rhodes and said that, as Lelengula and his men had refused to abstain
from raids, war was rendered inevitable.

Morocco to indemnify Spain.
Madrid, November 9th.—A note has been received from the Saltan of Morocco promising
to fully satisfy Spain for the attack on Mpilla,
and to send a force to punish the Riffs.

The Lord Mayor's Banquet.
Lord Mon, November 10th.—At the annual Lord
Mayor's Banquet at the Guildhall last night.
Lord Kimberley, in the absence of Mr. Gladstone and Lord Reabery, said that our foreign
relations were friendly; out that the growing
relations with Europe inspired anxiety. His
Lordship said the sinssion of Sir Mortimer Durand to Kabul had been a conspicuous success
owing to the Ameer's cordinlity and friendship
and to the ability displayed by Sir Mortime
in carrying on the negotiations, and he believed
our relations with Afghanistan had been placed
our more secure basis than ever. With respect to negotiations with Russia regarding the
delimitation of the Afghan frontier, they would,
he believed, result in a satisfactory settlement.
His Lordship said the Government was fully
live to the important interests of Great Britain
in Siaro.

New Ambassador at Rome.

in Siam.

New Ambassador at Rome.

London, November 12th, The Right Hon.

Sir Francis Clare Ford has been appointed
British Ambassador at Rome, in place of the
late Lord Vivian.

The naval question.

London, November 12th. Lord George Hamilton, speaking at Harrow yesterday, said the different foreign nations were making great naval progress, and that, unless Great Britain made an inmediate effort, she would be at a disadvantage next year.

mande an immediate effort, she would be at a disadvantage next year.

Bombardment of Rio Janeiro.

November, 14th.—Latest advices from Rio Janeiro state that the bombardment of the town has been renewed with vigour by the rebel fleet. The banks are closed, and foreign warships protect the shipping.

The Times on the Kritish Navy.
London, November 15th.—The Times is publishing a series of articles on the British Navy showing how weak it is as compared with the immense growth of the French and Russian navies, and insists on our spending one hundred millions, if necessary to secure the command of the seas.

hundred millions, if necessary to secure the command of the seas.

The French in Mekong.
London, November 13th.—The Times Bang-kok correspondent telegraphs that the Franch have shot some Laotians for refusing to do corves roadmaking along the Mekong, and that the tribesmen are in consequence turious, The entire hill country of Tonquin is full of revolt, which the French forces are impotent to suppress, the native soldiery in the French service being in a state of mutiny.

Honor for the Duke of Edinburgh.
London, November 14th.—In the House of Commons last night Mr. Gladstone, replying to a question, said the Duke of Edinburgh would be retained on tha navy list unpaid as a mark of honor for his long and excellent service.

Mr. Gladstone as a peace maker.
London, November 14th.—Mr. Gladstone has written to the coal owners and to the Miners' Federations advising further discussion of their grievaness under the presidency of Lord Rosebery, in accordance with which his lordship has invited the representatives of both parties to a onference. Lord Rosebery will in no wise arbitrate, but merely assist with a view to effecting a settlement.

Local &c

Arrival of Archbishop Melizan-Just as we go to Press, the following te-legram reaches us from the Very Revd. Fr. J. Collin.

Arrival of Archolsho, Melizan.
Just as we go to Press, the following telegram reaches us from the Very Revd.
Fr. J. Collin.
"Archbishop arrived yesterday afternoon happy voyage, landing at four thirty, respiton most enthusiastic on sea and land, decorations gorgeous and tasteful, fifteen very beautiful triumphal arches, immense crowd cheering all the way".

St. Patrick's College. The fellowing telegram was sent on Thursday morning to the Archbishop.
"Teachers, pupils begging Blessing send Your Grace thousand Welcomes, Ceylon."
His Grace the Most Revd. Dr. Melizan, has been pleased to telegraph the following repl"
"Thanks to Principal professors teachers, pupils, send hearty blessing".
In honour of the Archbishop's arrival, the College was closed on receipt of His Grace's reply.

The Very Revd. Fr. J. Collin left this by Coach on Tuesday last for Colombo to be present for the reception which was accorded to His Grace the Most Revd. Dr. Melizan on Thursday last. Father Collin will remain in Colombo to receive His Lordship the Right Revd. Dr. Joulain and accompany him to Jafina.

The Revd. Father Lytton, we learn from the Messenger, is now on a tour through England and Ireland, making collections for the proposed Catholic College of Colombo. He has issued a Circular in which he states that "Donations may be made in money, in books to form a library either for the professors, the boarders or the day students, in instruments etc. for the science classes. Any thing that will help to raise Altars in the College Chapel and to finish and to decorate the Chapel tiself will be most acceptable." Writing to a friend Father Lytton says:—"I have no desire left but to work for the college: every minute of my time will be consecrated to it. I hope with God's Grace and your prayers to make known our wants and met with benefactors."

Change of Postmasters. Mr. Sathasivam is transferred from Puttoor to Vavuniya and Mr. Nicholas from Manar to Puttoor.—Cor.

The Mail Coach from Jaffoa which left this at 5 A, M. now leaves at 3: A. M

to Vavuniya and Mr. Nicholas from Mannar to Puttoor.—Cor.

The Mail Coach from Jaffea which left this at 5 A, M. now leaves at 3; A. M. in order to be able to catch the Matale train, the wet weather interfering with the usual speed of the coach.—Cor.

Personal. Mr. Greasy, the Provincial Engineer who had been on a tour of inspection to the Vavuniya district returned to Jaffna a few days ago. Captain Walker with Mrs. Walker has also returned from Mannar where Mr. Walker was engaged in the inspection of the works in the Forest Department. Mr. Thwaites is still engaged in laying down the cable between Arialai and Kalmunai.—Cor.

-Cor.

The Salt Rent for the Jaffna district for the year 1894 was put up for sale at the Kachcherri last treek and the highest price offered was Es. 44,000. As the sam realised last year was Rs. 11,000 in excess of this figure, the Government Agent wants to sell the salt on Government account and has, I hear, made an order to that effect. The rise of the price given last year was due to competition and the fall this year is the result of combination.

—Cor.

-Cor.
Irrigation. A meeting of the Provincial Irrigation Board was held at the Jaffia Kachcherri on the 16th Instant. The members present were Mr. Twynam,

G. A, Mr. Creasy, P. E. and Captain

G. A. Mr. Creasy, P. B. and Saper Fyers.—Cor.

Mr. S. AsaiPillai.— Mr. AsaiPillai's tender for the Mail Coach Sergices along the Central Road as far as Matale and between Jaffna and Kangesanturai has again received the acceptance and sanction of the Post Master General. The Central Road Mail Coach Service has been in Mr. AsaiPillai's hands for fourteen years running, in fact ever since the coach was started.—Cor.

A Trincomalie correspondent is

Mr. AsaiPillai's hands for fourteen years running, in fact ever since the coach was started.—Cor.

A Trincomalie correspondent is "glad to send to the Gwardian a few lines about the small church of Kottiar, a village situated at the further extremity of the bay. From a long time our Missionaries had in view the building of a new church for the Catholics of the village, as their old church had almost crumbled away. The first stone was laid by Fr. Ruffiae O. M. I. in 1880 and the work has been going on since as well as means allowed. It is only right to mention here the name of Father J. Collin O.M.I. who got money from a generous friend in Europe to buy for the villagers a boat which has since been a source of constant revenue to the new church and has thus hastened its completion. When our present Parish Priest Father Sautin O.M.I. came amongst us there was still a good deal to do, but through his energy the work is now happily finished.

THE BLESSING of the new church took place on the 8th. The people gathered on the seashore to receive the Missionaries and throughout the day showed much enthusiasm. During the Sacred ceromony of Blessing they filled the church, beautifully decorated for the occasion. A stirring sermon was preached by Fr. Larnaudie O.M.I. Afterwards an address was read to the Revd. Fathers, thanking them for all the good conferred on the villagers of Kottiar and hoping the good Fathers would continue to remain among them.—Cor".

The Lady Havelock Rospital is a hospital proposed to be established in

on the villagers of Kottiar and noping the good Fathers would continue to remain among them.—Cor".

The Lady Havelock Rospital is a hospital proposed to be established in Colombo for the benefit of Women and Children of all classes of the community. From a circular which we have received it appears that Lady Havelock having patronised the proposal, the hospital is to be called the Lady Havelock Hospital is the scheme, a Committee has been formed with Lady Havelock as President, Mrs. W. R. Kyasey as Honorary Treasurer, Mrs. Alice Van Ingon M. D. as Honorary Secretary and the Misses. Mary and Margaret Leitch as Honorary Collectors. It is proposed to raise by voluntary contributions throughout the Island Rs. 30,000, the sum estimated for building a hospital capable of holding 30 beds. This sum is to be handed over to the Government with a request that the building may be erected on Crowa land and placed in charge of the Civil Medical Department under a Female Medical Staff.

PLAN OF HOSPITAL.

Four General Wards, each to contain six beds and Six Single Wards for paying patients. Any donor of Rs. 4,000 may give a name to a General Ward (either his or her own name).

Any donor of Rs. 1,000 may give a name to a Private Ward.
Any donor of Rs. 500 may give a name to a Private Ward.
The proposal commonds itself to public support. Lady Havelock has already promised Rs. 500, Lady De Soysa Rs. 4,000, Mr. S. T. Muttiah, a wealthy Jaffina Tamil resident in Colombo Rs. 4,000, Justice Laurie Rs. 1,000 and Sir H. Dias Rs. 500. Subscriptions are coming in fast.

Stray Notes.— The case in the

Subscriptions are coming in fast.

Stray Notes.— The case in the Police Court of Jaffna to which I referred a few weeks ago and in which the Maniagar of Jaffna and the Udayar and Vidhan of Nellore were charged with mischief by one Sapapathy for cuting down the fence of his compound and thereby causing damaga to his plantation, has been decided. The Maniagar, the Udayar and the Vidhan have been each fined five Rupees. The compound in question was claimed by the Government Agent, possibly on the strength of the statements of these Haadmen, as drown property and it was for carrying out the order of the Agent

or of his Assistant that they have been fined. I think the Magistrate is right in fining the Headmen, who instead of taking the law into their own hands should have taken a Civil action for asserting the rights, if any, of the Crown in the matter.

The Jaffna Railway Committee seem to be sleeping the sleep of the Seven Sleepers. I thought that the unfavourable report of Messrs Williams and Christie would rouse and bestir them; but I have been greatly disappointed. What is there, I wonder, powerful enough to break in upon the profound somulence of the members of the once active, vivacious and enthusiastic body? Is any effect likely to be produced on them by the recent utterance in Council of the Hon. the Treasurer, so favourable to the cause of railway extension northwards?

The report has got abroad that a Police Magistrate is allowing his Interpreter to

sommothwards?

The report has got abroad that a Police Magistrate is allowing his Interpreter to have access to him at home from day to day as his Tamil Pundit. As the Interpreter with the advantage he now enjoys of free intercourse with the Magistrate, can make himself the possible channel of much private information bearing upon the public duties of his superior, it is obvious that the best course for the Magistrate to adopt would be to employ a Pundit departmentally unconnected with him. By continuing to avail of the tuition of his Interpreter, the Magistrate runs the risk of having his judgments rightly or wrongly impaged.

the Magistrate runs the risk of interminis judgments rightly or wrongly impugned.

Hammenhaid, the old Dutch fort at the entrance to the Kaits harbour was converted lately into a lazaretto, where persons suffering from infectious diseases were placed in quarantine. Mr. Hitchcock was in charge of this lazaretto for sometime; but as there was little or no work there, the P. C. M. O. ordered that Mr. Hitchcock should be provided elsewhere and Dr. Attygalle has had to discontinue Mr. Tambimuttu, transfer Mr. Marganoute from Mandartivu to Jaffua and seud Mr. Hitchcock to Mandativu. A correspondent in your last, calling himself "Fair Play", made mention of a remarkable pluralist in Point Pedro. Is it not feasible to relieve this pluratist of some of his duties as a means of making provision for Mr. Hitchcock? Cor.

Conversion. The Madras Watchman announces the reception into the true fold, by the Archbishop of Madras Dr. Colgan, of a distinguished member of Madras Society in the person of Mrs. Yorke, the daughter of the Hon. Spring Branson, Advocate General of Madras and wife of Mr. A. Yorke, Partner of the Firm of Messrs Parry and Co. Madras.

Ceylou Hews.

His Excellency the Governor paid a visit to St. Lucia's Cathedral last week. He was shown round the building by Fr. Guglielmi and was much pleased with all he saw, especially with the altar made by native artists.

From and after the 15th Instant, Police Forces will be stationed in Peliyagoda and Pamankada in the Western Province.

Mr. Lye, the Government Veterinary Surgeon proceeds shortly to India to bring a further supply of cows for the Government Dairy.

The Secretary of State has made an offer to place the Civil Service of Ceylon, the Struits and Hongkong upon the same footing as regards pay and pension as the Civil Service in adia.

His Eminence Cardival Moran, accompanied by the Very Rev. Dr. O. Haran passed through Colombo on the 14th Instant on his return from Europe to Sydney in the Orient.

It is expected that the extension of the Rail way from Polyahawella to Kurnegalla will be opened for traffic in February next.

கோயில் தினம்• கஅகை.-ம்டுநிகார்த்திகைமீ ககு-க்ட ஞாயிற்றுக்கிழமை

ஆசனக்கோயிலில் ஆ.-ம் பூசை நிஇ உ-ம் எ க.-ம் ,, க ஆசீர்வரதம் நிவ சக்தியோகுமையோர்கோயிலில் ஆசீர்வரதம் நிஇ

விளம்பரம்

சேலோன்சேவிங்வங்கி கஅநஉ-ம் ஞி ஸ்தாபனம்பெற்ற அ சங்கைக்குரிய கொலோனியல் சக் கிடுத்தாராக சியமனம் பெறுபவரே இவ்வங்கியின் அக்கிராசனராவார்.

பணமனுப்பும்வகை. இவ்வங்கியிற் பணம்போட விரும் புவோர் கொழும்பில் இவ்வங்கியின் விகிதராக கியமனம் பெற்றிருப்பவ ருக்குச் சேரும்படியாய் ஒவ்வோர் யாவுணத்திலுமுள்ள கச்சேரிவழி யாயும் செக் (Cheque) டிருவ்ற்ற (Draft) மொனிஓடர் (Money ord er) போஸ்ற்றவ்ஓடர் (Postal order) வழியாயும் அனப்பலாம். இவ்வக்கியில் பணம்போடுவோர்

இவ்வங்கியில் பணம்போடுவோர் அதன் சட்டதிட்டங்களுள் பணமெ கெகும்பொழுதை கைபொப்பமிடு த ஃப் பறநிய எட்டாம் விதியை வி சேஷமாய்க் கவனித்தல்வேண்டும்.

இவ்வள்கியின் விகிகருக்கு H. M. S. அதாவதை இராணியின் சேவை என்ற மேல்விலாசமிட்டு அனுப்பப்படுள்ள காகிதங்கள் தபாற்செலவின்றிச் சேரும்.

. பணம்வங்கியில் பேரிவே தும் எடு ப்பதம் சனி ஞாயிறு வாரங்களேயும் அரசாட்சு விடு தீல்காட்களேயுக தவி ர மற்றையாட்களில் பக்ல கக மணி தொடக்கம் உ மணி வரையிலும் கட க்கப்படும்.

W. J. GORMAN— வங்கிச்சக்கிருத் தார்.

யாழ்ப்பாண கீ கத்தோ விக்குப் பாது காவலன் கஅகை உம்ஞி கர்த்திகை சீ கஅ-க்உ

கொளும்பு

மகாமேற்றிராணியாண்டவர்.
அகிமேன்மை தங்கிய மேலிசன்ம கா மேற்றிராணியாண்டவர் தம்மு டைய அகிமேற்றிராசனத் தெழுந்த ருளி பரிசுத்த பாப்பாண்டவராலே தமக்கொப்பிக்கப்பட்ட ஞானமக் தையின் மேலே தம்முடைய ஞான ஆளுகை செலுத்துவ செங்கோல் கர த்தேக்குவாராயினர்.

சென்ற கசு நடகொளும்பு அதிமே ந்றிராசனக் கிறீஸ் அவர்காரணக் ப ரவசத்தராக மகா மேற்றிராணியா டைவர் தம்முடைய கிருச்சமுகத் தையவர்களுக்கருளினர். ஒருவருடத் தக்குமேல் பிதாவையிழந்த பிள்ளே கள போலவும் ஆயின் மிழந்த மந் தைகள் போலவுமிருக்கு அதிமேன் கை தங்கிய மேலீசன் மகா மேற்றி ராணியாண்டவரைத் தம்முடைய பிதாவாகவும் ஆயகைவும் பரிசுத்த பிதாவாகவும் ஆயகைவும் பரிசுத்த பிதாவிலிலே கியமிக்கப்பெற்று மகி ழச்சிகொண்டிருந்து இப்போது அ வருடைய திருச்சமுகத்தைப் பெற் அ ஆனந்தம் கொள்ளுகின்றுர்கள்.

மகா மேற்றிராணி யாண்டவர்மே லே தமக்குள்ள மேலான கண்ணிய த்தையும் மரியாதை வணக்கத்தை யும் பட்சத்தையும் அவர் வருகைக் குச் செய்க விசேஷ் ஆடம்பர அல ங்கார சோடினே ஆரவார கொண்டா ட்டங்களினுலே தெளிவாகக்காட்டி வீட்டார்கள். அதிமேற்றிராசனத்தைச் சேர்ந்த கிறீஸ்துவர்களுச்சூட கிலருள்ளேயி ருந்து வந்த பிரிவுகள் குணப்பட்டு ச்சமாதானம் வந்தது. இது மகா மேற்றிராணியாணடவடுடைய வரு கைச்கு விசேஷ் சுப செய்தியாகின் றது.

மகாமேற்றிராணி பாண்டவர் குரு வாகவும், மேற்றிராண்பாராகவும், அ திமேற்றிராணிபாராகவும். இலங்கை க் கிருச்சபை யுததியானத்திலேஆத் தம் இரட்சணிய ஊழியம் ஈடத்த ம்படி தேவனுலே தெரிர்துகொள்ள ப்பட்டார். இவ்வாறு இவரை மே லான ஆசாரிய உத்திபோகத்துக்கு த் தெரிர்து இவர்மேலே பெரியபாரத் தைச் சமத்திய கடவுள் அப்பாரத் தைச் சமத்திய கடவுள் அப்பாரத் தைச் சமக்குஞ்சௌரியத்தையும் அ வருக்கு இருஞ்வாரென்பதம்குச் ச க்கேகமில்லே.

இலங்கைத் திருச்சபையின் மகா ஆ சாரியரா யெழுக்கருளியிருக்கும் அ திமேன்மைதங்கிய மேலீசன மகா மேற்றிராணியாண்ட வருக்கு காம் அதி வணக்கசுபசோபனங்கூறி இவ்விலங் கைத் திருச்சபையின் என்மை மே வீமை வளர்ச்சிக்காக அவருக்கு ஃடி ம ஆயுளேயும்,தேகசௌரியக்கையும், சகலவகையதைகூலங்களேயுங் கடவுள் கட்ட வேயிடும்படி வேண்டுகின்றேம்.

இராட்சதகுளம்.

இராட்சதகுளத்தைக் கட்டவேண் மென்ற அரசாட்சியார் முயன் றிரு ப்பத்திலே அதைக்குறிக்க மேஸ். பாக்கர்த்துரை கூறுகின்றவைகளுட் சிலவற்றை ஈம்மிஷ்ட ரறியும்படியிவ்வி டஞ்சிலவெடுத்துரைப்போம்.

சோடையன் கட்டுக்கரையென் அம் சொல்லப்படுகின் உஇராட்சத குள மான த அரிவியாற்றுக்கு வட புறமா ய், மன்ஞர்மதவாச்சித்தெருவுக்கு அ யலாய், மன்ஞரிலிருந்துபோகும் கக ம் மைலுக்கும் உசு ம் மைலுக்குமி டைபேயுள்ளதாய் கடு மைல்ளேமு ள்ள தாயுள்ளது.

(1) அரிவியாறு. (2) அரிவி யாற்றின் சலத்தைமறித் தாவிடுகின்ற தேக்கம். (3) சலமோடுகின்ற அள வக்கை. (4) சலங்கட்டுப்பட்டுரிற் கின்றஇராட்சதகுளம். (5) குள த்தினுலே நீர்பாய்ச்சப்படுகின்ற வி கீளிலம் என்னு மிப்பிரிவுகளேயுடை

யது.

1— அரிவியாறு என்றும் மால்வத் தை துயாஎன்றும் சொல்லப்படுகின் ந இவ்வாறு எது மாத்தவேயிலுள்ள மலேகளினின்றுற்பத்தயாய் வடமேல் திசையாக ஓடி வடாமெயாகாணத் திக்கூடாகவந்து அரிப்புக்கடலுக்குள் எவிழுகிக்கும் உடு அடி ஆழமு முடையது. ஆற்றின் கீளம் ஏறக்கு றைய தாறுமையின் எற்க்கு

றைய நூறுமைலிருக்கும்.

2—தேக்கமான த கட அக்கோடுகின் ந அரிவியாற்றைக் கட்டி மறித் துவி டுகின்ற ஒரிண அல்லது சுவர். இது ஆற்று முகத் துவராத் திலிருக்கு உது மைலுக்கப் பாலேகட்டப்பட்டி ருக்கிறது. இவ்விணயின் அல்லது சுவுரின்கினம் சுசல அடி. உயரம் கூட அடி. அகலம் கூல அடி. அண்யான திபெலனும் த கக்கஇடத் தி லேகட்டப்பட்டி ருக்கின்றது.

3— அளவக்கையான து அண்ச்சு வராலேகட்டியறிக்கப்பட்டசலத்தை க்குளத்துக்குச்கொண்டு செல்லுகின் மாய்க்கால். இதுகேரேகுளத்துக்கு ச்செல்லா துவிசார் துவிசன் முகுளத்துக்கப்பாலுஞ் செல்லுகின் மகு அதலை தன்கீலம் கஎ மைலாயிருக்கின் மது. குளத்துள்ள தாரம் கூமை மாயிருக்கின் மது. குளத்துள்ளே துவிழும் ச அல்லாம், அளவக்கையின் ஆழம் ச அல்ல து டு அழுகாட்கிகம் உடி அழுகைரயிலுமுண்டு வருக்கின்முகத்திலே கூழு. வாய்க்குவின் அகலம் எடி அழுகையிலுமுண்டு. அனிக்கையென்ப்படுகின் முக்கின் அகலம் எடி அழுகையிலுமுன் இதும்கையேன்ப்படுகின் முக்கின் அகலம் எடி அழுகையில் முன்றும் அதிக்கியன்ப்படுகின் முக்கின் அகலம் எடி அழுகையிலுமுண்டு. அளவக்கையெனப்படுகின் முக்கின் அகலம் எடி அழுகையில் முன்றே இதிக்கின் அகலம் எடி அழுகையிலும் அனிக்கையென்ப்படுகின் முக்கின் அக்கையேன்ப்படுகின் முக்கின் அக்கையேன்ப்படுகின் மூலக்கின் அக்கையேன்ப்படுகின் மூலக்கின் அக்கையேன்ப்படுகின் மூலக்கின் அக்கையேன்ப்படுகின்றும் இதிக்கின் இதிக்கின் அக்கையேன்ப்படுகின்றும் இதிக்கின்றும் இதிக்கின்றும் இதிக்கின்றும் இதிக்கின்றும் இதிக்கின்றும் இதிக்கின்றும் இதிக்கின்றுக்கின்றும் இதிக்கின்றும் இதிக்கின்றுக்கின்றும் இதிக்கின்றுக்கின்

நிலேபரத்திலிருக்கின்றது.

4—இராட்சதகுளமான த அருவி யாற்றுகு வடக்கே இரண்டுமைல் தூர ரத்திலிருக்கின் ற.க. அது மன்னூர் மதவாச்சித்தெருவிலே ஐந்தேசால் மைவ்வரையிலும் நீண்டிருக்கிறது. மற்றையகுள்க்கின்ப்போல மன்னூர் வினேநிலவெளிக்குமே வேயாய் மூன் அபக்கமு மண்ணிடப்பட்ட தாயிருக் கின்றது. நீளத்தில் ஐந்தேகால்மை லும் கூடிய அகலத்தில் மூன்றுமை யிலுமுடையது.

இராட்சத்குளமானது கந்தளாய் காளுஷ்க்குளங்களிலும் பெரிது. இ லங்கையிலுள்ள குளங்களேல்லா வற்றிலும்பெரிது பதாவியாக்குளம் அதை பதினுயிரம்ஏக்கர் கிஸ்தாரமா னது. அக்குளத்துக்குப்பின்னனது இராட்சத்குளம். இது கு.நடஅ௦ ஏ க்கர்விஸ்தாரமானது.

இராட்சதகுளத்தி எணேக்கட்டா னது ஒன்பதேகால்மைல் நீளமுள்ள தை. இப்போதுள்ள அதனணேயின யரம் ஏழடி. இவ்வளவிலேவேஃமும் டியாது முற்காலத்திலேவிடப்பட்ட தே. அந்தஅணேயை கஎ அடியுமர மவரையிலேகட்ட போசித்து வேலே தொடங்கியதாகவிளங்குகின்றது.

இக்குளத்திலே கிலஉடைப்புகளு ண்டு. அவற்றள் பெரியஉடைப்பு கின்னஉடைப்பு என்பனபிரதானமா னவை. இவவுடைப்புகள் டு0- எ0 அடி அகலமும் கடு - கஎ அடி ஆழ முழுதையுலை

5— விளேகிலமான த குளத்துக்கும் அருவியாற்றுக்கும் கடலுக்கும் காயாற்றுக்கு மிடையேயுள்ள கிலம் இ ராட்சத்குளத்தாலே நீர்பாய்க்கப்படக்கூடியகிலமாம். அதுமன்னுர்வெ ளியிற்பாதியாம். இராட்சத்குளத்தி ன் தேழே இதல் சின்று தண்ணீர்விட்டுக் கட்டக்கூடிய திராமக்குளங்கள் கூக. தாவடியார்க்குளங்கள் ககசு. இக்குள் த்தின் லிலக்கு உட்பட்ட தாயுள்ள திராமங்கள் கூக. குளத்கட்டப்பட்ட டால்கிராமங்கள் இவள்ளார் வேறிடங் களிலேகுடியிருக்கவும் தாமிழுக்கில த்துக்குப் பிரதிகிலம் அரசாட்டுயாரி டம்வாங்கவும்வரும்.

இராட்சத்குளம்மா த்திரமல்லஇல ங்கையிலுள்ள வேறுமெத்தனேயோ குளங்கள் முற்காலத் தாருடையகணி த அளவை சாஸ்திரங்களின் திட்பநுட் பத்தைக் காட்டுகின்றன. அக்கால அரசர்கள் தம்பிரசைகளுடையாபவி ருத்திக்காக எவ்வளவாகயோசினமு யற்சிபண்ணினர்களென் அம் எவ்வள வாகவேஃசெய்து பிரயாசப்பட்டார் களென்றும் ஆங்காங்குள்ளகுளங்க ளெல்லாம்விள கைப்பண்ணுகின்றன. அனுராசபுரத்திலிருக்கின்ற விகாரை முதலிய கற்கித்திரக்கட்டடங்கள் க ்தசமுன்னேர் சிற்பசாஸ்திரத்தில் இணேயற்ற கிபுணரென்பதையும்இரா ்சத்குளம்போலும் பலகுளங்கள் அவர்களி?ணயற்ற கணித உளவைசா ஸ்திர நிபுணர்களாயிருந்தார்களென் பதையுங்காட்டுகின்றன.

குளங்கட்டுகல் லேசான ஒருவே வேயன்று. குளத்துக்கான கிலக்கெ கிரிகல், அதற்குள் எவ்வளவு தண்ணிர்வருமென்று அறிதல், அதற்கள்வாகஅணோபோடுகல், குளத்துக்கும் கீர்மட்டம்றிதல், கிராமக்குள்க்கும் கீர்மட்டம்றிதல், கிராமக்குள்க்கும் கீர்மட்டம்றிதல், கிராமக்குள்க்கும் கீர்மட்டம்றிதல், கிராமக்குள்க்கும் கீர்மட்டம்றிதல், கிராமக்குள்க்கும் கீர்மட்டம்றிதல், கிராமக்குள்க்கும் கீர்மட்டம்றிதல், கிராமக்குள்க்குக்கும் பய்ச்சுகல், பாய்கிறகண்ணிரின் வலுவவறித்து அதற்கேற்றம் கினைவித்தல், இன்னவிடத்திலே குளங்கட்டி இல்லனவிடித்தில் குள்கையாகும் தொகையாகுறல் இவ்வளவுகோக்கியை திரிப்பேயில் வியனவேக்கியை அரிப்பெயில் ன் பதைம்றுப்பார்யாவர். இக்காலத்தில் எவ்வளவோ கருவிகள்கள் இர்காலத்தில் வெண்டு இன்கின்மாக் கீர்மட்டமெ கெக்றுர்கள். இவ்வகை க்கருவிகள் கண்டும்றி அக்காலத்திலேகீர்மட்டமெய்க்கிறர்கள். இவ்வகை க்கருவிகள் மன்றுமின்றி அக்காலத்திலேகீர்மட்டமெய்வையில் கண்டுபிடித் தாரொன்ப

தைஒருவருமறியமாட்டார்கள். இரா ட்சதகுளத்திலே சுவரின்கடுவேவோ டைபெறு திருக்க இரு அந்தங்களுக்கு ம்கீர்மட்டு கட்டப்பட்டிருக்கிறது. இரண்டாதக்களுக்குமிடையேயுள்ள தூரம்மூன்றேகால்மைல். தூரம்மாத் திரமன் நிஇடையிலேவளர்காடுண்டு. ஒருஅந்தத்திலிருந்துமறு அந்தத்தை க்காணு தல்கூடாது. அப்படியிருக் கவுக் துரும்பிடையாவது பேசளாதை இ ரண்டு அந்தங்களும் ஒரு கேரில் கீர்மட் டங் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட மெஸ்பாக்கர்த் துரை அதிசயப்படுகின் ருர். அக்காலத் திலே சுளங்களேக்க ட்டமா திரிகொடுத் தவர் வல்லபமுள் ளஇஞ்சினீர்என்பதற்கு மயக்க மில் கே. அவரொருசிங்களவரென்றம் வ டதேசத்திலிருந்து அழைக்கப்பட்ட ஒருபோமணன் வாய்சொல் அகிறு ர்கள். இராட்சதகுளம்குறைவேலே யில்விடப்பட்டிருப்பது அதுதொட ஙகியஇஞ்சினீர் பின் அவ்வேலேசரிப் படாதென விட்டுவிட்டதலைன்ற சிலர்சொல்வது அவர்களுடையஅறி யாமையேயென்று பாக்கர்த் துரை கூ றகின்றுர்.

பொதுவர்த்தமானம்

Rain—மழை—இவ்வாரத்திலே எல்ல மழை பெய்தது. ஆகுல் வெள்ள மின் குற்ற தேர்ள்ளுவில்ல, மேலும் மழைபெ யகிற கோலமுண்டே செல்லானது கிலவி டங்களிலே மூன்யாயும் கிலவிடங்களிலே பயிராயு மிருப்பத்துல் மூன்கள் வெயில் யும் பயிர்கள் வெள்ளத்தையும் வேண்டி. ந்தின்றன.

Our Bishop—கம்முடை மேற்றிராணி யாண்டவர்—கம்முடைய யாழ்ப்பாண்மே ற்றிராணிய நாகிய யூலன் ஆண்டவர் மார் செலிறைறை முகத்திருந்த இம்மாசம் கட க் வடிறப்பட்டிருப்பார். ஆணைகள் கட மாச இறு தியிலே கொளும்புறத்து சேருவார். வருகிறமாசத் தொடக்கத்திலே யாழ்ப்பா ணம்வருவாரெணக் காத்திருக்கிரும். கம் மூடைய மேற்றாணியாண்டவர் சித்தாயா த்திரையாய் கம்மிடையேவர் தசேரச் சக லகிறீன் தவர்களும் வேண்ழக்கொள்ளவே ண்டியது.

The Very Revd Father J. Colin
—கொலின்சுவாமியார் — குருமடத்தின் த வேவராகிய கொலின்சுவாமியார் மகாமேற் ராணியாண்டவரை யுபசரிக்கவும் கம்மு டைய மேற்றிராணியாண்டவரை யுபச் த்தழைத்தவரவும் கொளும்புக்குப்பிரயா ணமாயினர்.

The Very Revd Father Massiet— மாகியற்கவாமியார்—மன்னர் மாதோட்ட மூப்புச்சுவாமியாராகிய இவர் இவ்விடம் வந்து சிலநாட்தங்கி மதுபடியும் மன்னரு க்குப் பயணமாமினர்.

Marriage—விவாகம்—புத்துரைச்சேர் ந்தவரும், கொஞம்புத்துறையிலின் எஞ்குகையப்பர் வித்தியாகால் உபாத்தியாயருகொருகளுக்கும், தெல்லிப்பழைகள் சமாகிய மெண். தோமால் உயாத்தியாயருக்கும், தெல்லிப்பழைகள் சராகிய மெண். பானிலப்பின் கோயுடைய புத்திரி மிண். பிரகாசியம்மாளுக்கும் செண்ற கடக்க கிக்கட்கிழமை தெல்லிப்பழைத்தேவாலயத்திலே வண். கோர்த்தியாச் சுவாமியாராலே பாணிச்சிரகண் மெய்வி வாகத் திருச்சடங்கு கிறையேற்றப்பட்டது. இப்புதிய குடும்பத்தாருக்குப் புண்ணியதான வாழ்வு கிறைக்தோங்கும்படி ஆகிகூறுக்கோன்கும்படி ஆகிகூறுக்கோன்கும்படி ஆகிகூறுக்கோக்கும்மும்.

The Royd Father Litton—லற்றன் கவாமியார்—இப்போ தலிற்றன் கவாமியார் இவ்கொக்கு அயர்லாக்கு முதலிய தேசங் கண்ச்சுற்றி கொஞ்படுக்கத்தோவிக்க கல் அரிக்காகப் பணத்தண்டிக்கத்தோவிக்க கல் அரிக்காகப் பணத்தண்டிக்கு கல் அரிக்காகப் பணத்தண்டிக்கு விரும்பு வோர்பணம்மாத்தோமன்றி புத்தகக்கள் சாஸ்திரகருவிகள் முதலிய வைகள் கொடுத்தோல் அம் வந்தனத்தோ டேற்றுக்கொள்ளப்படு மென்று சொல்லி யொருவினர்ப்பாம் விடுத் இருக்கின்றுர். கல்அரிக்காகக் கட்டப்படவிருக்கின்றுர். கல்அரிக்காகக் கட்டப்படவிருக்கின்றுர். கல்அரிக்காகக் கட்டப்படவிருக்கின்றுர். கல்அரிக்காகக் கட்டப்படவிருக்கின்றுர். கல்அரிக்காகக் கட்டப்படவிருக்கின்றுர். கல்அரிக்காகக் கோடுத்தாலும் சுடுதேவன் நடிகோமில் கருற்படு சுத்தலே தாம் கல்அரியின்கியித்தஞ் செய்யோடுமன் அம், ஒவ்வோர் கியிஷத்தையும் கல்அரிகின்மைக் காகவே செலவிட்டுவருக்குற்றமன் அம் கடவுறைய மென்றுஞ்சொல்அகின்றுர்.

The salt rent-2-14 & \$ 5 5 5 5 5 ன்ற க0 க் உயாழ்ப்பாண உப்புக்குத்தகை சஎ,000 ரூபாவுக்குமேலேறவில்லே அக ஞைவே குத்தகைக்குமுடிபுசெய்யா த தவ ஞுக்கு குத்தகைக்குமுடிபுபெயான் திறி இன்போடப்பட்டது. குத்தகைகாரருடை யசர்ரப்ரயாசமெல்லாம்கீக்கி கைமுதலாக கட்டமிறுக்கவரும்தொகையிலே தான் குத் தகைமுடியாகும்போலும், சிலகாலங்களா க உப்புக்குத்தகைகாரர் கட்டப்பட்டுவரு வதாக அறிகின்னேம்.

The Jaffna railway and the Colombo The Jatina railway and the Colombo harbout—யாழ்ப்பாண செய்லும் கொளும்புக்குடாவிண் வடபுயக்கட்டவும் அதைப் பெருப்பிக்கவும் அதைப் பெருப்பிக்கவும் அதைப் பெருப்பிக்கவும் அதைப் பெருப்பிக்கவும் அதைப் கொளுக்கு அதற்காக வேண்டிய காணிகளுக்கு பணங்கொடுத்து வீல்க்கு வாங்குகிருர்கள். குடாவேலேயில் வாறு செய்யவே ண்டுமென்று பேர்போர்த் இருக்கிருமார் மாதிரிகொடுத்திருக்கிறுர்க அவர்களுடையமா திரிப்படி. வேலேசெ மழுடிக்க லட்சக்கணக்கான பவுண் வே ண்டி வரும். அப்பெருக்தொகைப் பணத் னடி வரும். அப்பெருந்தொகைப் பணத் தை மிலங்கையாகிறையரும்படியி வேடுத் தச்செய்தல் இயலாது. எப்படியோபண ங்கடன்படவேண்டியது. இச்குடாவேல் செய்து முடிக்கவேண்டுமென்றே சட்டநி சூபண்சுரையாரும் பேசித்தீர்மானித்தார்க . இதைக்குறித் துபேசும்போது பொகூர

வ. துதைக்குறு தல்போலம்போது போகுர். இகாரிபாயே மெஸ். சாண்டஸத்தை கியா யமான்ஒருகுறிப்புச்சொன்ஞர். அதாவது. வீயாபாரிகளுக்குமாத்திரமே பயன்பட க்க.டிய குடாவேவேயைத் தொடங்கிகட த்த ஆரம்பிக்கின் நவேனோ காசுசைங்கத்தாருக் த்த ஆரம்பிக்கின் நவேண் நான் சங்கத் தாருக் குகுருவிஷயம்பு தகிக்காட்ட கினக்கிழேன். இனி இலங்கைச் சதே சிகளின் நன்மைச் க யாதம்வே இலசெய்யவேண்டுமென் முக் டகும்போத ஓ குடாவே இலசெய் தகிஞல் பெரியகடனிலே முக்குளித் தவிட்டோம் இப்போத பணம்விட இயலா தஎன் முசெர லலப்படாத. சுதேசிகளின் கிமித்தஞ் செய் யவேண்டிய பலவே கேகளுண்டு. செயில் வே இவவே இலயே பாய்வரை சியில் வே தசர் முத் தாமதித் தசெய்யவே சிய முகா யவரும். அவ்வே இலையக்கு மித்தம் பேச வை செற்றத்தார் நடித்துப் பேச ய்வரும்போது குடாவேஃவையக்குறித்துப் பேச வரும்போது குடாவேஃவையக் தொடங்கி க்கொண்டோமே யென்றபடியான மறு குகாண டோமே பென நபடிபின் மறு மொழிபிறவா இருக்க சங்கத்தா ரிப்போது தானே யாலோசஃன செய்துகொள்வார்க ளாக-என்றபேசிஞர் — இவாபேசிய கியாய மானபேச்சை யரசாட்சியார் கவனிக்க வா போசிரூர்கள், ஏப்படியோ நினத்த தை கிறைவேற்றியேவிடுவார்கள்.

Fibre trade— தம்புவியாபாரம்riore trade—தம்புவியாபாரம்—யா நப்பானத்திலே தம்புவியாபாரம் குறை ந்து வருகின்றது. வசுவூர் கொம்பனியா ர் தம்முடைய வியாபாரத்தை கிறத்திக் கடைகட்டிக் கொண்டார்கள், மெஸ். எஸசெல்வநாயகம்அவ்வியாபாரத்தில் அதி முயற்கி கொண்டிருக்கிருர்.

Death of Mr. Goonathilake -Quaiv. புகள் of Air. Goonatmake — மேன். குனதிலகையின் மாணம்— கண்டிப்பிரக் கொகியாரும் ஒறியன்முலிலம் என்னும் பத்திரிகையை ஈடத்திவந்தவருமாகிய மெ ஸ். குணதிலகை சென்ற டு-க்ட யிரவுகா லஞ் சென்றனதென்பதை மனவிசுனத் தோடறிகின்மும். இவர் கீழ் தேசப் ப லபாதை யறிக்த பண்டிதர்.

The 'Lady Havelock Hospital— வடி ஹெவ்லொக் வைத்தியசாலே— தே லேடி ஹெவ்லோக் வைத்தியசாலே— தே சாதிபதியின் பத்தினியாராகிய லேடிஹெ வ்லொக் என்பவவுடைய காமத்திஞலே கொளும்பிலுள்ள பெண்களுக்கும் சிறு வருக்குமாக ஒரு வைத்தியசாலே கட்டமு யந்தி கடக்கின்றது. அவதாமே முக்தமு ந்த டுoo ரூபா கையோப்பமிட்டு பணத் தண்டஇக்கு ஆரம்பித்து விட்டா. தொ கையான பணம் வைத்தியசாலேக்குச் சே ருவமனபதற்குச் சக்தேகமில்லே. பேர் போக்த தரகராகிய மெஸ். எஸ். தி. முத் தையா சு,000 ரூபா செலவிட்டுத் தம்மு டைய நாமத்தினுவேவைத்தியசாலேயுளோ ர்கட்டடத்தைக் கட்டுவதாகவுக் தெரிவித் திருக்கிருர். ருமென்பதற்குச் சக்தேகமில்லே.

The libel case —மானாஷ்ட்வழக்கு The libel case — மானாக, ட்வழக்கு — காலிக்கச்சேரியின் தலமைக்கிளார்க்கா னவர் அவ்வூரிலே எடைபெற்றுவருகின்ற கேற்றிவ் ஒப்பீனியன் என்னும்பத்திரிகை யின். அதிபாமேலம் பிறின்றர்மேலும்வை த்த கிறியினல்மானாடி, டவழக்கு லிளங்கி சொலிசிற்றர்சென்றலுக்கனுப்பப்பட்டது.

Death of Mr Fred Van Langen-berg பிரக்கிராசியார் வன்லங்கன் பேர்க் கின்மாணம்—காலஞ்சென்ற கமிற்பட்ட வர்த்தனரும் சங்கபிரதிகிடுயுமாகிய வன் லங்கன் பேர்க்குடைய சகோதானும் க ணடியலே பிரசித்திபெற்ற பிரக்கிராசியு மாகிய மென். பிறேடிக்வன்லங்கள்பே ரக்கு சென்ற கலக்டைசாயக்தரங் காலஞ்

சென்றுரென்பதை யறிக்து மிக்கமனத்து ` ஒர்வபோகிபருக்கும் பூட்டப்பிள்ளோ யாடைக்தோம். R. I. P

Intemperance punished—& Qa p க்கு ஆக்கின் — குடி வெறியினுலே அனேகர் மதியிழர் தசகமிழர் தசு ஒவல்பார்க்க இய லாதபோகின்முர். இவில் உத்தியோகஸ் தருள்ளே சிலர் குடிவெறியினுலே சுகங் கெட்டுகோய்தொட்டு உத்தியோகம் பார்க்க இயலாதுபென்சன் பணம்பெறுஜெர்கள் இயவாது பொன்சன பணம்பறு அராகவா. இனியில் வா. உ. குடி வெறியினுலே சுகம் கெட்டு கோய் கொண்டவர்களுக்குச் சரி யான பென்சன் கொடுப்பதில் ஃபென்ற பிறதேசகாரிய மந்திரியார் இர்மானித்த அத்தீர்மானத்தைச் சிங்கப்பூர் அரசுக்குத் தெரிவித்திருக்கிருர். இவ்விதமான ஒருக ட்டின் இலக்கைக்கும் வேண்டியதுதான்.

அமெரிக்காவிலுள்ள பலசருவகலா சாஃல்களுக்குர் தொகையான பணமுதல் கட்டப்பட்டிருக்குழது. எலிபோர்ணியாவி அள்ள சருவகலாசாலே பொன்றக்கு வ ருஷவரும்படி உட லட்சம் பவுணும்.

—சீயதேசத்து இராசகுமாரனும் இரா சாவடைய சகோதானும் ரோமாபுரிக்கு ச்சென்று பரிசுத்தபாப்பரசரைச் சர்தித் தார்கள். இராசகுமாரன் பிராஞ்சுப் ஷைபடித்தவராகையால் பரிசுத்தபிதாவு டன் அப்பாஷையாலே சம்பாஷித்தார்.

—அவஸ்கிரிய இளவரசர் உலக்டுமல் வாஞ் சுற்றிப்பார்த்து தம்முடைய இராச் சிய வீயன்னு நகரம் போய்ச்சேர்ந்தார்.

— உலகத்திலுள்ள சத்தியவே தக்காரர் சகலரும் எகமனசுடையவர்களாய் தம்மூ யுபிலியைக் கொண்டாடிக் காட டிய பிள்ளகட்குரிய பட்சத்தக்காக

— செருமானியா் இத்தாலியா், பிராஞ் இராணுவசே?னயிலே நாய்க2ோப்பமிற் யிருக்கிருர்கள் இராக்காலங்களுக்கு அ வையிக்க உபயோகமானவை ஈடிதங்க வையிக்க உபயோகமானவை ஈடிகங்க எ கொண்டுசெல்லவும், காயப்பட்டுக்கட ப்போரைத் கண்டுபிடிக்கவும், சத்தாரதி கள் சடிதியிலே அணுகிஞல் மணத்திஞ ல் கண்டுபிடிக்கவும்உபயோகப்படுகின்றன வையிக்க –வித்தோரியா இராணியாருடையபௌ — ஆத்தாயாயா இராணியாருடையப்பள த்திரியும், அடின்பேரு இளவரசரின் புக் திரியும் துமானியா தேச அரசரின் தேவி யுமானவைஒரு ஆண்மகவைப் பெற்று. இப் பிள்ள இராணியாருடைய கஎம் பீட்ட ப்பிள்ள இது செய்திகேட்ட இராசபாட் டியாருக்குருந்த மகிழ்ச்சி இவ்வளுவென்றி ல்ஃலயாம். அமானியாதேசமெல்லாம் பட் டத்தக்கு அரசர் பிறந்தாரென்ற ஆன ந்தந்கொண்டாடிஞர்கள்.

—அவஸ்திரிய இளவரசர் இலங்கை ந்தியாவிலே வேட்டையாடிய மிருகங்க ள் அரியபறவைகளின் தொகை உ,அ00. இ வற்றுளே பெரியமிருகங்களுள் யாணக் இ.குழுமாதேன்று காட்டுப் பன்றிகள் நக புலிகள் உட கழுதைகள் கஎ

கு சூழுமா தேன்று காட்பப்பனற்கள் கக புலிகள் உட. கழுதைகள் கள — ரூசியகடற்சேண் தூலோன்நகருக்கு ச்சென்றபோது அங்கு நடக்குங் காட்டி பைப் பார்க்கச் சென்ற சுனம் இரண்டில ட்சம் பேர்வரையிலுண்கு. — துருக்கியம் உண்டு செட்ட்ட

— தருக்கியர் அராபிய கிரேக்ககாலச்சு ணக்கை விட்டு கிறகோறியன் காலக்கண க்கை வழங்கப்போகிமுர்கள். ஐரோப் பெங்கும் வழங்குவதிக்கணக்கே.

ட பிராஞ்சரசுக்குச்சேர்ந்த அல்செஸ் லொறேன் என்னும் நகர்கள் செருமானி ய அரசோடே சேர்ந்து இருபதுவருடங் களுக்குமேற்பட்டது. தொடக்கந்திலே அ த்தேசங்களிலுள்ளார் செருமானிய அர செருமானிய அர

தத்தக்கிலி இதுள்ளாரி செருமானாயு அர சோடு வெறுப்பாலிருந்துவரக்கு வரப்பழகி இ ப்போதுதெருமானி ப சாதிபோலாஞர் உள். இங்கிலாக்கிலும் உவேல்சிலும் செல்ர்ற கேட மாசங்களுக்கிடையிலே பிடிக்கப்பட் டமீனின் மொத்தவிலே சுசு,உசு,000 ப

-அலேக்சாக் திரியாவழியாக மெக்காவு கு யாத்திரைபோன சசு.உடை மகம¦கிய ருள் சீவனுடன் இரும்பிஞேர் கூo,கூ.அ.அ பேராம். சொச்சமாஞேரைப் பேதிகோ

ப் கொள்ளதொகொண்டது. — சீஞவிலுள்ள சங்சின்றங் என்.றேமி டத்திலே தொகையான சத்தோலிக்கரும் புரோட்டெஸ்தார் தருமுண்டு. இவ்விடத் லே கலகம் ரடர் தவர் தது. இனியிவ்விட த்திலே கலகம் நடக்குமாஞல் அத்தேசாதி பதியின் வேஃகுறையுமென்று சக்கிரவர் த்து கிருபமனப்பியிருக்கிருர்.

தன நருபமனுப்பியிருக்கிருர்.
— அயர்லார்துச் சயவரசுச் சட்டத்தி
லே தமக்குத்திண்டுசெய்த சகலருக்கும்கி
ளாட்டைக்கும்கிரியார் தநிகூறிஞர்.
— புதிசாசு கியமிக்கப்பட்ட இந்தியம காதேசாதிபதியாகிய லோட் எல்சின் வரு கிற வருடத் தைமரசத்தின் பிற்கூற்றிலே இந்தியாவுக்கு வருவார்.
— இந்த ஐப்பகிமீன் கைசுக்க யுடன்சிக் காகோதுதன் காட்சி முடுகிண்கள்

— இந்த ஐப்பசம் கூக-கட் புடன்சும் காகோநுதன் காட்சி முடிகின்றது. — குளக்கைகளுக்கு ஒருகிமிலுத்திலே காடி யோட்டம் கஉல மனிதருக்கு அல கிழவருக்கு சுல.

களுக்கு மிடையி சம்பாத்ஜன்.

தூட்டப்பின்காகன்.— பூட்டா குட்மோ கூளிய், தங்களு த்தாவின்படியும் தங்களுக் கு நாங்கள் சொல்லிக்கொண்ட வாக்கின் படியும் வர்தோம்.

வயோதிபர் — மிகச்சர்கோவம். ள் வாங்கி வருவோமென்.மு சொல்லிய இ ன்வெலிட்போட்உவையின் வாங்கிவந்தீர்

து.—ஆம் பூட்டா இதோவிருக்கு த. இ றந்து தருகினும் குடித்தப் பார்த்துச் சொல்லுக்கள்.

வ.—ஆகா! நன்முயிருக்குதா! இப்படிப் வ. — ஆகா : என்குயருக்குது : இப்படிப் பட்ட உவைன் காமொருகாலமும் ருசி பார்த்ததில்லே . தம்பிவஸ்தியாம்பிள்கோமி ன் சாக்குகளெல்லாமிவ்விதமாயிருக்குமா ; பு - எல்லாம் நற்சரக்கென்றும் விலேச

காயமென்றஞ் சொல்றுகிமுர்கள் வ. — அனேக புதினங்களுக்கு ப ன புதின்க புதினங்களுக்கு ப ன புதின்மோன்ற சொல்லகேறேன் பிரகா

ளுங்கள். காம் சிலகாலத்துக்கு முன் பெண்களு க்குண்டுபடும் கோய் துன்பம் வருத்தம் பிரசவகாலத்தில்படு முபத்திரம் முதலான வைசஃாப் பரிகரிப்பதற்கு ஓர்பெண்வை த்திய சாஃயை யுண்டுபண்ண வேண்டு ததிய சாலையை யுண்டுபெண்ண் வேண்டு மென்று விடாமுயர்சியாய் பத்திரிகைக் ருக்கு எழுதிக்கொண்டே யிருந்தோம். பிரதானமாய்க் கொளும்பில் தோற்றிச் தி லகாலம் பிரகாசித்த மறைந்த தினவாத் தமானியென்னும் பத்திரிகைக் கெழுநிய தில் அவ்வித வைத்திய சால்பை உண் பெண்ணுவதின் பெண்கள்டையுள் லாக்கிய ததையும் அதில் முயற்சிசெய்வோ ருக்கும் பணமீய்வோருக்கும் தேவன் கொடுக்கும் கன்மையையும் விபரமாய்வெ ளிப்படுத்தி வக்தோம்.

கொளும்பில் வசிக்கும் தமிழசாகியத்தா கனதனவான்களின் பாரிமாராய் சீவகாருண்ணிய முடையவர்களாய் தயா ளகுணமுடையவர்களாய் தருமகுவ ராயுள்ள சில பெண்கள் ஆப்படிச் வது நயமெனக்கருதி முயற்குபடுள் காலத் தில் நாமும்விட மில்லாமல் சென்னதே சம் போனும். தினவர்த்தமானி யென் னும் பத்திரிசையும் மறைக்தது. முழுமு யற்சிப்படமனசுடைய வோர் சீமாட்டி யற்சிப்படமனசுடைய யைத் தேவன் அழைத்துக்கொண்டத்ன அம் அம்முயர்சி அப்போது எடைபெறவி

தற்போது எங்கள் தேசாதிபதியின் பா ரியாராகிய லேடிகொவ்லெக் என்பவ அ வவித முயற்சியில் கையிட்டிருக்கிருவென வும் அவுவுக்குத் தூணயாய்ச் சிலதுரைசா ணிமார்கூடி யோர்பெண்கள்கூட்டம்வை னிமார்கூடி போர்பெண்கள்கூட்டம்வை த்து பணஞ் சேகரிக்கத்தீர்மானித்திருக்கி ருர்களெனவுமறிகுறேம்.

அறபது பேரை வைத்துப் பராமரிக்க த்தக்க வோர் ஆஸ்பத்திரியைக் கட்ட (பாய் முப்பதினுயிரம் மதிப்பிட்டிருக்**சி**ர

களாம். இத்தொகையை இலங்கையிலுள்ளபெ ண்களுள் முப்பது பேர் கொடுக்கபின்னிற் கமாட்டார்கள். திவ்வாஸ்பத்திரி லேடிகெவ்லக்காஸ்பத் திரியேன்று வழங்கப்படும். பு—மேம்யும்வில் கையிட்டல்

பு—இம்முயற்சியில் கையிட்டவர்களுக் குக் தேவன் ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் படி. வேண்டுவோம்.

வட்புசம். வட்புசம். வேறென்ன புதினம் பூட்டா. வ.—இலங்கை நாயகியாருக்கு இரா ணிமினுத்தாலின் போரல் கொடுக்கப்பட் ட பற்பல் ஆபரணங்கள் போதாதெனக் டம்பில் ஆப்பல்கள் பெற்று நடிக்கி கண்டு வடபுயக்கடலிணக் கட்டையு மோர் ஆபாணமாகக் கொடுக்கும்பமு. கா டழ்ய சம்மதத்தைச் சட்டகிருபணசபை யாரும் மிகச் சர்தோஷத்தடன் அங்கேரி த்துக்கொண்ட ரர்கள்.

த்துக்கொண்டார்கள்.
ஆ. இமைத்தோட்டம்.
ஆ. இமைத்தோட்டம்.
ஆ. இமைத்தோட்டம்.
வ. டகத்தோலிக்க கல்லூரிச்சபையார்.
ஆமைத்தோட்டத்தைப் பற்றி இராசமா லி. தருக் கனுப்பிய விண்ணப்பத்துக்கு உத்தாவு வாழன் தோட்டத்தை யாசாட் சியாருக்குக் கொடுக்கவும் அரசாட்டுயா ரிடம் அதின் வில தவிரமேற்கொண்டு அரசாட்பியார்கொடுக்கும் சக்தோஷத்தை வாங்கவுகுசம்மதங்காட்டியிருக்கிருர்கள். சுரேவதட்டுகியதி.

சுரேஷட் கீ இபதி.
பூ. —வே நென்ன புதினம்.
வ. — எங்கள் புதிய சுரேஷட் கீ இயதிப இயாய் கியமனம் பெற்ற எவ். பொன்ச சென்பவர் இலங்கையில் கால்வைக்குர்தி குதியாகிய இம்மாசம் கடைந்த கதியாகிய இம்மாசம் கடைந்த தற்கால அ மீட்டன் சுரேஷட் கீ இயதிபதியா சுகலரை யும் தமத வீட்டுக்கு வரும்படி யழைப் புப்பத்தோகனுப்பி மிருந்தார். அவ்வித மே சகலருஞ் செல்ல கீதிபதியும் 'வந்திற ங்கிச் சந்தோஷங்கொண்டாடினர். விப சம்மறமுறை சொல்வேன்.

மழை வருஷ்ப்பதினுல் கூதல் குளிரதி மாயிருக்குது. கீங்கள் வாங்கி வட்த உ வையினூடன் குமினயின்கலக்து குடிக்கு ம்படி வைத்தியர் சொல்லியிருப்பதினுல் வபடி வைத்தியா சொல்லிருப்பதிஞல் அதைப்பானம் பண்ணுக் சமயமாயிற்று, முன்போலத்தாமதப்படாமல் அடிக்கடி வ ந்து காணுங்கள் போய்வாருங்கள். பூ.—அப்படியே செய்கின்றேம். கூ டமோணிங் பூட்டா. வ.—ஆல் நயிற்.

நீர்கொளும்பு**.** சிறீ. ச. வஸ்தியாம்பிள்ளே உ பாத்தியாயர் அவர்களின் தேகவியோகம்.

வெண்பா. சிரிலகும் நழ்க**ேகள்** செப்புபல தேசிக ருள் பேரிலகும் வணியாம்பிள்ளேயே - கே ரிலகும்-விஞ்சுக‰த் தேசிகனே மேறினியி லெம்மைவிட்டித் - துஞ்சினேயோ! ஐயோ சொல்.

சொல்லத்துக்கமும் மனதிற்கலேசமும் பெருகுகின்றதே ஐயையோ எமதன்பர்க ளே கேளுங்கள் காம் வாசஞ்செய்யும் கீர் கொளும்புக் கடற்கரைத்தெரு அரச்.செ பஸ்தியாம் மூனீந்தானின் தமிழ்ப்பள்ளி க்கூடத்திற் தமிழ்க்கலேபயிற்றி வந்த''குல னருடெய்லும் கொள்கை மேன்மைக னருடைப்பட்டு இதாள்ளது. யிடுநளிவுகட்டுரை வன்மை நிலமலே நி றைகோன்மலர் நீகர் மாட்சியுமுலகியலறி வோடுயர் வோடுயர் குண்மி?னயவுமமைபவ னூ அரையாசிரியன்னே'' இவைபோலுங் கு ணங்கியுடைய எல்லாகிரியனும் தமிழ்க் கூலக்கியானத்தில் பீபுணரும் ஞான்டு எறி யில் தவருத பத்திவைராக்கியருமான ச. வஸ்தியாம்பின்கோ யுபாத்தியாயர் கார்த்தி கைமாதம் முதலாந்திகதியாகிய வின்றபி ன்னேரம் மூன்றுமணியளவில் இவ்வுலக வாழ்வை மறந்து, முப்பத்திரண்டு வருட காலமாகக் கல்வியறிவை பூட்டி வந்தமா காலமாகக் கல்வியறிடை பூட்டி வர்தமா ணக்கரையு மெம்மையுமறர் தூனசனபக் துக்கள் ப தக்கள் புலம்ப கல்விபயின்ற மாணுக்கரு ம் ஊரவர்களுங் கண்ணீர்விட்டுக் கலங்க நித்தியானந்தத்தைப் பயக்க மறுவுலகபி ராப்தியாயினர்.

இவரத் சென்னவூர் யாழ்ப்பாண மூ ந்காவற்றறை கீர்கொழும்புக் கடர்களை த்தெரு வாத்தியாயராகி யகேகரைப் டடி ப்பித்துப் பெரியோர் சிறியே ர் யாவரை யு மோரன்புள்ள பிதாவைப்போற்பேணி யாதரித்து யாவருக்கு மிகப்பிரியமும் கே சமுமுன்டாகும்படி கடந்தவந்தனர். ஞர னெடுநியில் தீவிரமனமுடையவராயிருந்த பலவர்ச்சியதில் டவர்களின் சரித்திரங்களே ப்பாக்கள் நவும் நாடகங்களாகவும்பாடி இவி வூரி ஸம் பேறநாடுகளிலும் பரம்பச்செய்து வேதியர் புகழ்ந்து களிக்கவும் கிறீஸ்தவ ர்கள் அதிசயித்து விரோதங்கொள்ளவும் அஞ்ஞானிகள் புகழ்ந்து பாராட்டவுஞ் செய்தனர். ஒவ்லூர்ச் சனக்களுக்குச் செ உதுவந்த பரோபகாரங்களே விபாத்துரை க்க லரிது. ஞானகாரியங்களின் பிரதானமாய் அவர் அனுசரித் பிரதானமாய் அவர் அனுசரித்த வேட்டி வைகளிலொன்றை இவ்வடத்தில் விபரித் துக்காட்டுவாம். அதாவது மிகவும் டரிச த்த பரம திவ்விய தேவாற்கரு‱ச் சாதி ப்பில் தமதிறதிமட்டும் இண்கொண்டவராய் ப்படித்தன். சகலவர்ச்சியகிஷ்டவர்களின் திருநாட் தெனமாப்ப வியாழக்கிழமைய ன்று பின்னேரம் மூன்றுமணியளவில் பரலோக பிதாவின் கரத்தில் தமதானமா பரலோக பிதாவின் கரத்தில் தமதான்மா வை பொட்படைக்க ஊர்ச்சனங்களும்மா ஞக்கரும் தங்கள் பெற்குரினத்திலும்மி கு பிரலாபமுற்றுக் கண்ணீர் சொரிந்த பு மைப் வெகு ஆடம்பர தம்பூரு குளலோ சை முழங்க மாணவர் கைத்துவசங்க ளிலங்க பாடற்காரர் துக்கசங்கேக்கப் படிக்க உருகிகோர்து ஊரவருளங்குகோ து துடிக்க ஆங்காககு சேவகமார் ஆர்ப்ப ரித்து அடிக்க வெடிகள் முழக்க தெ ருவீதி சுர்றி வந்து அர்ச் செபல்தியார் முனிச்திரனிஞ்ஸேயத்துக் கேகவே கண் டோர் யாவருமித போது தே நிறப்பான பிரேத சேமச்சடங்கைத் தாமொருகாலு ம் கண்டுகேட்டதில்ல பென்குர், தேவர லய வாசவில்வரும்போது வண், சீ கிறை யோ வண், சே. விரேரண்மாதவர் காதலு யோ வண. சே. விருேன்மாதவர் காதஅ ற்று கல்லறைமட்டும் பின்றுடார்த் ஒரு ந்ற கல்லமைட்டும் பின்ருடர்க்த ஒரு ஊரிலடைக்கலம் புகுத்தவருக்கு இந் ஊர்ச்சனங்கள் செய்கிற சக்கை கிறப் புக்கண்டு சர்க்கோவித்தத் திருத்தியடை க்களர். "மன்னனு மாசறக்கற்றேனும் தீ ர்துக்கின்-மன்னனுக்கு சர்குளுன் கிறப்பு டையன்-மன்னனுக்குத் -கன்றெசமல்லாற் கிறப்பிலிலக் கற்றேற்குச்-சென்றவிடமெ ல்லாஞ் சிறப்பு எனவே பலவிரோத இங் கார சிறப்பலங்காரத்துடன் தேகத்தையு் பூமதானதுகெய்த பிரலாபித்தக் கண்ணீர் செரிர்க்கனர். ஐயையோ இதனேவாடுத் தறியும் எமது கிறீஸ்தவர் இச்சகோதாரு டைய வாத்தும் விகோப்பாறுதலுக்காக ம னருடிக்கொள்ளும்படிபோருதலுக்காக ம னருடிக்கொள்ளும்படிபோருதலுக்காக ம

THE

Baffna Catholic Guandian NOVEMBER 18TH

THE REVISED CODE.

The Government Gazette of the 3rd Instant contains next year's instalment of amendments to the Educa-

During the first eight years of its existence, the Department of Public Instruction carried on its operations by means of Circulars etc issued from time to time by the Director. It was in 1878, we believe, that Mr. Bruce embodied all the rules and regulations enforced by his predecessors together with those framed by himself, into a Code for Aided Schools. From 1878 the Code has been revised from year to year. While this revision lasts, the Code while this revision lasts, the Code will hardly take a permanent shape; but there is the danger, already ap-parent, of its gradually coming out of the process of change, a scheme very different from what it was ori-ginally understood to be by those who are doing so much for the edu-cation of the people.

cation of the people.

The Ordinances framed by the legislature for the repression of crime, preservation of peace are far from being subjected to the same annually recurring revision as the comparatively insignifi-cant regulations for aided Schools. The pretence for so much meddlesome legislation in the matter of schools is to be found in the fact that some aid is given by the Government to those who, by opening and maintaining nearly all the schools of the island, are practically the educators of the Ceylonese. And the worst feature of this legislation is that it is planned and carried out by a single individual. The Director makes any amendments he chooses to handicap Aided Schools in their efforts to secure a fair grant and the Governor in Executive Council "patriarchally" sanctions the amend-ments without any reference to the views of those who have to conform to them. We think that any amendments proposed by the Director should, after due notification in the Gazette, be referred to Managers, and afterwards submitted to the Legislative Council for approval and sanction, thus affording an opportunity for fair discussion. It is only mity for fair discussion. It is only a species of farce to print the Code each year with the "one-man" amendments of the Director, as sanctioned by the Governor, and then to lay it on the table of the Legislative Council.

The crop of amendments for 1894 begins with clause 12 which is given as follows:-

begins with clause 12 which is given as follows:—

"Excepting in towns with special claims, no application will, as a general rule, be entertained for aid to a new school when there already exists a school of the same class within two miles of the new school, without some intervening obstacle, unless the average daily attendance in the new school for one yoar prior to the date of application for aid exceeds 60 in a toys' or mixed school and 40 in a girls' School. But in any case, however large the attendance, no new school will be aided within a quarter of a mile of an existing school of the same class, excepting in towns with special claims as aforesaid."

The amendment now made is immaterial, consisting as it does of the addition of the word "school" last occurring; but we have to refer to the clause, as interposing a serious obstacle to the progress of Denominational eduction, which is the system pursued by the Catholic body. The clause, as it now stands, is the outcome of successive modifications by successive Directors, of the Departmental circular of the 30th. by successive Directors, of the Departmental circular of the 30th. November, 1874 which ran thus:—

"No grant will be made to any school established after the date of this circular, within a distance of three miles from an existing Government by Aided School of the same class, save under exceptional circumstances. circumstances.

The Colonial Secretary, in his letter to the late Dr. Bonjean, of the 17th. February 1875, explained as follows what would constitute an exceptional circumstance:-

exceptional circumstance:—

"The rule is intended to put a stop to differences which arise, but too eften, from the competition (very landable in itself) of the different religious bodies to extend their schools. In accordance with its provisions, if a school occupies the ground among the Buddhists and heathens, assistance will not be given to another school, founded subsequently within the prescribed limits, unless the first school works badly. If however there be a Christian religious community of sufficient number for a school, there would be no objection to an application for a grant to a new school, in spite of the fact of there being within the three-mile limitanother school conducted on religious prin piles to which the parents of a large portion of the pupils object or to which children from religious objections refrain from going. Such a condition of things would be an "exceptional circumstance"; but every such case would have to be carefully inquired into before the sanction of Government to a grant could be given."

Mr. Bruce declared in 1880 that the Department would continue to be

the Department would continue to be guided by the principle laid down in the Colonial Secretary's letter, in the Colonial Secretary's letter, which was printed at the end of the Memorandum of amendments published in that year. But in the pro-cess of revision, when the three-mile limit became a two-mile limit, the words "save under exceptional circumstances" were in-geniously transformed into "without come intervening obstacle, ren-dering the Colonial Secretary's ex-planation inapplicable to the transformed words and enabling the Directors who succeeded Mr Bruce to ignore the principle laid down in that explanation and to disregard the promise or pledge held out by Mr. Bruce.

Owing to this obnoxious clause to which the Managers generally object and which is very much in need of a definite interpretation to obviate misunderstandings, the registration of even C. Schools is complained of as being rendered impossible within the two-mile limit. In a C. School the two-mile limit. In a C. School the average attendance required is fifteen, if for boys or for boys and girls and ten, if for girls only; and it is manefestly unfair that the twomile regulation for A Schools in populous centres should be made to apply to C. Schools in neglected distants where the provisions of the Code as regards attendance and instruction are specially relaxed. The Director has subjoined notes to Clauses 30, 42, 59 and 68. The Clause we have been considering requires a special note and it is to be hoped that, in the next edition of the Code, Mr. Cull will restrict the application of the Clause to A Schools and add a note fully defining "special claims and "some intervening obstacle".

Mr. Cull, probably acting on the advice of certain Inspectors anxious perhaps for more power to annoy the Managers and to terrorise the teachers of aided schools, has made the following addition to the puni-

the following addition to the pullverse Section (h) of Clause 30.

"Violation of the rules for keeping
registers referred to in clause 20 (d) will
entail a forfeiture of either one-fourth or
one-tenth of the grant according to the
nature of the irregularity to be dealt
with, in the judgment of the Director".

We have in a previous article
proved that the Department, by
depriving the conscientious Manag-

depriving the conscientious Manager of half the grant of his school for false personation or falsification of the register committed by a teach. er, is simply defrauding the Manager of what his school has honestly earned and making his school and earned and making his school and the children attending it suffer most unjustly. We now further say that the forfeiture of one-fourth or one-tenth of the grant by a Manager, when the rules for keeping registers are violated against his will and without his knowledge, is a further attempt, shockingly un-

scrupulous, on the part of the Department, to deprive Managers of the grant earned under the most exacting conditions. It is simply robbery more or less legalised. The amendment or rather addition now made is also objectionable in that it gives a convenient handle for annoyance and even oppression to ill-disposed inspectors who can easily pick holes in the most carefully kept pick holes in the most carefully hopers registers. Would Mr. Cull mind a little home-thrust? He would little home-thrust? He would certainly feel deeply aggrieved, if he were fined the one-half or the one-fourth or even the one-tenth of his salary, for some offence done by one of his subordinates; and yet, he must admit that there would be no more injustice in fining him than in fining the Managers of schools, as he has done and now proposes to do.
If the teacher violates the rules for If the teacher violates the rules to keeping registers, let him be fined; if he is guilty of false personation or falsification of the register, let or falsification of the register, let his certificate be suspended or let him be dismissed, or if Mr. Cull wants to go further, let the law be put in motion and the offender punished. It is surely not by wronging the Manager and the school itself that the wrongs done by a teacher are to be righted. This is palpable, manifest, downright injustice.

THE JAFFNA RAILWAY.

We note that a high official the Trea surer of the Colony, deprecates the idea that the construction of further break waters for Colombo to make its harbour more sheltered than it is, would prevent the Government undertaking the exten-sion of the railway to Jaffna at an early date. This is how he expressed himself the other day in Council when the subject of the proposed Breakwaters and Graving Dock for Colombo was discussed waters for Colombo to make its harbour and Grav discussed.

discussed.

"What he wanted to impress upon the members of the Council was that if they were now going forward and saying they were prepared to find such a large sum of money and to bind the colony to pay such a large sum, they must uot hereafter, if claims were put forward that were supposed to be more in the native interest than in that of the mercantile community, say that they could not afford it, because they had already pledged themselves to this extension of the harbour. There were great works, railway works, and particularly he wished to say the RAILWAY TO JAPPNA which must come sooner or later and the Colony must be prepared to find the money for that, and not say that they could not afford it because they had entered upon this great work of the Colombo harbour."

The Treasurer, is the Hon, R. F. Sanders the Chairman of the North.

Colombo harbour."

The Treasurer, is the Hon. R. F. Saunders, the Chairman of the Northern Railway Commission and it is a crn Railway Rail thousand pities that he was not in the Island when Messrs, Williams and Christie drew up their hasty report. The Jaffna Railway Committee should

take heart and be up and doing. They should, on behalf of the people of the Northern and North-Central Provinces, emphasise what the Hon. Mr. Saunders so well and seasonably said and e upon the Governor with even nas so well and seasonably said and urge upon the Governor with even more vigor and persistence than they have hitherto shown, the crying de-mand, the imperative necessity there is for railway communication to resuscitate the neglected North.

The Observer of the 9th Instant says:—
The lope of railway communication for Jaffna and the North-Central and Eastern divisions of the Island must how be centred in a very promising and desirable Indo-Ceylon metre gauge railway with its West Coast line Mannar to Colombo and branches north to Jaffna and eastward to Trincomalie."

Commenting on the above the Times of the 10th Instant says that "the proper route is through the centre of the Island and not along the sea coast where Island and not along the sea coast where traffic can only be secured from one side." This is so self-evident that the Observer's contention for a West Coast route is unaccountable. Even the Observer must admit that the Northern North-Central and Eastern divisions of the Island would be much better served by the railway running through the heart of the Island than along the Western Coast. Even if we are to have an Indo-Ceylon Railway, the Ceylon sec-

tion of it should run through the centre of the Island, if its promoters are to se-

of the Island, it its promoters are to secure from Government the large grants of Crown land they would require as a condition of their undertaking the work. The *Observer* of the 13th Instant in a leader on the "Central Road," says that the report lately made as to the financial prospects of the Jaffna railway, has demonstrated that its construction could not be made to pay. The report in not be made to pay. The report in question has demonstrated nothing of the kind. Messrs Williams and Christie's estimate was mere guess-work as tie's estimate was mere guess-work as to the cost of construction of a line on the broad-gauge; but if a metre gauge railway which our contemporary now advocates is made, it may, we think, be demonstrated that the Jaffna line will pay, and pay very well when the large tracts of fertile country on either side are taken up and cultivated.

MISCELLANEOUS.

MISCELLANEOUS.

The German Emperor receives on an average 600 letters a day.

It has been accidentally discovered that the flower of the sweet pea is the most effective destroyer of the common house fly.

A serious accident on the Madras branch of the Nilgiri railway occurred on the 9th Instant; forty-two persons were killed and several injured. Very Rey. Father Schoch O M. I, Prefect Apostolic of the Transvaal sailed from Southampton on Saturday 21st Oct, in the Tartar accompanied by nine sisters of the Holy Family destined for various missions in the Transvaal, Cape Colony and the Free State,

WAS IT A GROST THEY SAW?

Mrs. H. H. JENNINGS ilves at No. 211, Main Street, Bridgeport, and Miss Minnie Pariot boards with her. The house is an old one, but in good order. One night early in December (1891) the two women locked all the doors and went to he theatre, leaving not a soul in the house. They left the gas burning, however, in the front parlour. At about half-past eleven they returned, and enfered the house laughing and talking. But as they went into the parlour the merry homour died but of them in a second. Right in the middle of the room stood a dark man of gigantic stature, The npper part of his face was concealed by a mask, his eyes gleaming through the eyeholes in it. His shirt-sleever, were rolled up, and in one hand he carried a long, old-fashioned pistol. The women fled screaming from the room, and when Mr. Jennings came in five minutes later he found no one in the parlour and all the doors and windows securely locked. What was it the women saw?

"Juling a recent period of ill health," wrists an American friend, "I had slept badly for several successive nights. On the fourth of these nights about two o'lockel, was suddenly sroused from a doze by what seemed like the calling of my mame; and at the foct of the bed stood the image of my mother just as she looked five years before, as she was leaving home to go on a journey, on which journey she was killed in a railway disaster. I screamed and fainted. I was fcolish enough to tell of it, and the local old women gossips said il was a summons and I would. Lever get well. Yet I did, and am in perfect health now. I believe that vision came of my weak nerves, for I've never seen it since, and it's more than three years ago now."

No doubt it was the nerves. Why, there's uo end to the tricks the nerves will play off on you when your system is ont of condition. In March. 1890, it was, that Mrs Jane Foster, of Darrac. At Road, Pokesdown, Hants, wrote us as follor 'sried, and it's more than three years ago now."

No doubt it was the nerves. Why, then you w

Printed and published for the proprietor by C.And rew at St. Joseph's Catholic Press Cath-olic Mission Premises, Jaffua.